

கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி

திருப்பலி முன்னுரை

மாளிகை மாணிக்கம் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த நாள்
தெய்வத்தை தேடும் உலகில் உலகத்தை தேடி தெய்வம் வந்த நாள்
வானைப் படைத்த இறைவன் வறுமையில் பிறந்த நாள்
உலகை வடிவமைத்த இறைவன் ஊர்க் கோடியில் பிறப்பெடுத்த நாள்
உன்னதத்தில் உறைபவர் உண்மையின் உருவாய் உருவெடுத்த நாள்
வார்த்தையாய் இருந்தவர் - அதனை

வாழ்வாக்க மனுவுருவெடுத்த நாள்

ஆம், மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த
புண்ணிய நாள்தான் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.

இயேசு பாலனை வரவேற்கும் இந்நன்னாளில் உங்கள் அனைவருக்கும்
கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களை மகிழ்வோடு உரித்தாக்குகிறேன்.

வரலாற்றில் கடவுளைப் போல் மாறிட வேண்டும் என்று முயற்சித்தோர்
பலர். ஆனால் மனிதனாக மாறிட வேண்டும் என்று துணிந்த ஒருவர்தான் இயேசு
கிறிஸ்து. மனிதமும் புனிதமும் ஒன்றிணைந்த இந்த கிறிஸ்து பிறப்பு
நன்னாளில், அனைத்தையும் கடந்து அவ்விழாவிற்கு மட்டும் வானில் மிளிரும்
விண்மீன்களுக்குப் போட்டியாக இம்மண்ணகத்தில் மின்னும் வண்ண விளக்குகள்,
ஆபரண நட்சத்திர விளக்குகள் ஒளிர்விக்கப்படுகின்றன.

விளக்கே இல்லாத வீட்டில் பிறந்தவருக்கா

இப்படியொரு திருவிழா?

ஒருமுறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க விரும்பாத

மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவருக்கா இப்படியொரு திருவிழா?

இயேசுவுக்கும், இயேசுவின் பிறப்புக்கும் அப்படியென்ன சிறப்பு? என அவரை அறியாதவர் கேட்பது நியாயமானது. ஆனால் இயேசுவை அறிந்தவர்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இவ்விழாவை ஒரு ஆடம்பரத்திற்குள், பிரமாண்டத்திற்குள் வைத்துப் பார்த்துவிட்டு இவ்விழாவின் உண்மையான மகத்துவத்தை அறியாதது கிறிஸ்துவுக்கே ஒரு பேராபத்து.

இந்நிலை தொடர்ந்தால் நாளடைவில் இக்கொண்டாட்டத்தின் போது

வானத்தில் வேடிக்கையிருக்கும்; ஆனால்

நம் மனதில் நம்பிக்கை இருக்காது.

விழாக்கள் இருக்கும் ஆனால் விழுமியம் இருக்காது.

பகட்டு இருக்கும் ஆனால் பக்தி இருக்காது.

ஒவ்வொரு ஆண்டும் இயேசு நம்மிடையே பிறக்கிறார். இந்த தெய்வக் குழந்தையை நம் மனதில் ஏந்த நாம் என்ன செய்யப் போகிறோம்?....

ஆம் அன்பு சகோதர சகோதரிகளே!

- ❖ நம்மிடையே வாழும் வறியவர்க்கு உதவிடும் போது
- ❖ தேவையில் வாடும் ஏழைகளுக்கு உதவிடும் போது
- ❖ இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழும் போது
- ❖ பிறர் துன்பத்தில் பங்கேற்கும் போது
- ❖ நமது பொன்னான நேரத்தை பிறருக்காகச் செலவிடும் போது
- ❖ சமூகத் தீமைகளுக்குத் துணை போகாதபோது
- ❖ நீதியை நிலைநாட்டும்போது இயேசு நம்மிடையே பிறக்கிறார்.

கடவுள் தன்மையில் விளங்கிய இறைமகன் இயேசு நமக்காக எளியவராக ஏழையரின் நண்பராக தம்மையே தாழ்த்தி இவ்வுலகில் குழந்தையாக பிறந்துள்ளார். பிறந்த பாலனை மகிழ்வுடன் வரவேற்போம். நம்முடைய செயல்கள் மூலம் பாலன் இயேசுவிடம் ஆசீர் பெறுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆதியும் அந்தமும் ஆனவரே எம் இறைவா!

எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர் பெருமக்கள், அருட்பணியாளர்கள், துறவு நிலையினர், பொதுநிலையினர் அனைவரும் திருஅவை வளர்ச்சிக்காக உழைத்திடவும், ஒருவரை ஒருவர் விசுவாசத்தில் தாங்கி, உம் அன்பில் நிலைத்து வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பூவுலகில் நல்மனத்தோருக்கு அமைதி உரித்தாகுக என்ற வாழ்த்தொலியோடு இப்பூவுலகில் பிறந்த பாலனே!

எம் பங்கில் உள்ள குடும்பங்களுக்காக வேண்டுகிறோம். சவால்கள் நிறைந்த இல்லற வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, உள்ளத்தில் அமைதியும், உறவுகளில் ஒற்றுமையும், சமாதானமும், உமது உடனிருப்பை என்றும் உணர்ந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. சிறு குழந்தையாக எம்மிடையே வந்தவரே இயேசுவே!

எம் குழந்தைகளுக்காக வேண்டுகிறோம். உம்மைப்போன்று அவர்கள் ஞானத்திலும், அறிவிலும், தெய்வ பயத்திலும் நாளுக்கு நாள் வளரவும், பெற்றோர் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆற்றலின் ஊற்றாம் எம் இறைவா!

முதியவர்கள், கைவிடப்பட்டோர், நோயுற்றிருப்போர், ஆதரவு அற்றோர் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். அவர்கள் எம் வழியாக உம்முடைய நிறைவான அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் பெற்று மகிழ்ந்திருக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com